

15th February, 2024

To,

The Manager (DSC/Compliance)

BSE Limited

First Floor, New Trading Wing, Rotunda Building,

P J Towers, Dalal Street, Fort,

Mumbai - 400001

BSE Scrip Code: 532826

To,

The Manager (Listing/ Compliance)

National Stock Exchange of India Limited

Exchange Plaza, 5th Floor, Plot No. C/1,

G Block, Bandra Kurla Complex, **Bandra (East),**

Mumbai – 400051

NSE ID: RAJTV

Dear Sir/Madam,

Sub: Submission of copy of Newspaper publications- Un-audited Financial Results for the quarter and nine months ended 31st December, 2023.

In terms of Regulation 47(3) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 we are submitting the copy of Un-audited Financial results of our Company for the quarter and nine months ended 31st December, 2023, published in the following Newspapers:

1. “Trinity Mirror” dated 15th February, 2024 in all India Edition (English)
2. “Makkal Kural” dated 15th February, 2024 in vernacular language (Tamil)

We request you to take the same on records.

Thanking You,

Yours Truly,
For Raj Television Network Limited

**Namratha K
Company Secretary**

Encl: as above

Raj Television Network Limited

CIN : L92490TN1994PLC027709

Regd. Off / Head Off : No.32, Poes Road 2nd Street, Teynampet, Chennai - 600 018. Tamil Nadu, India.

Tel: 044 - 2435 1307, 2435 1898, 2435 2926 Fax: 044 - 2434 1260 E-mail : rajtv@rajtvnet.in, Website : www.rajtvnet.in

Captivating glimpse of 'Ramam Raghavam'



Actress Vani Bhojan inaugurated Tamil Nadu's first and largest silver jewellery boutique Vilva Jewels in Anna Nagar. Dazzling harams, chic chokers, captivating jhumkas, radiant rings and bewitching bangles - Vilva Jewels brings it all to the table.

Chennai, Feb 15: On the auspicious occasion of Valentine's Day, "Ramam Raghavam," directed by the multi-talented Dhanraj, has unveiled a captivating glimpse into its cinematic universe, leaving audiences spellbound. Featuring the enigmatic Samuthirakan in the lead role.

Produced by the visionary Prudhvi Polavarapu under the banner of Slate Pencil Stories and presented by the esteemed Aaripaka Prabhakar, this bilingual cinematic masterpiece is

capturing the imagination and anticipation of movie enthusiasts everywhere.

In this poignant tale, veteran actor Samuthirakan takes center stage as the protagonist, while director Dhanraj, making his directorial debut, brilliantly portrays the character of his son. This compelling narrative showcases the profound bond between a father and son, their

shared struggles, and like Harish Uthaman, their unwavering love Prithviraj, Satya, Moksha Sengupta, Pramodini, and

The film's ensemble cast includes actors Srinivas Reddy. Music director Arun

Chiluvera, who made his debut with the 2021 film Sashi, is the composer for Ramam Raghavam. Durga Prasad helms the

cinematography, while Marthand K. Venkatesh is the editor for the film. The film is produced by Prudhvi Polavarapu.

SIP INDUSTRIES LIMITED

Block 1, Module No. 28, 2nd Floor, SDCO Electronic Complex, Thiru Vi Ka Industrial Estate, Guindy, Chennai - 600032 . Email: sipindustries23@gmail.com | CIN : L24131TN1986PLC012752

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2023

S.NO	Particulars	STANDALONE					
		Quarter Ended 31.12.2023	30.09.2023	31.12.2022	Nine Months Ended 31.12.2023	Year Ended 31.12.2022	31.03.2023
1	Total Income from Operations	-	-	-	-	-	-
2	Total profit / (Loss) before exceptional items and tax	-8.06	-2.05	-	-11.61	-	-6.58
3	Total profit / (Loss) before tax	-8.06	-2.05	-	-11.61	-	-6.58
4	Net Profit Loss for the period from continuing operations	-8.06	-2.05	-	-11.61	-	-6.58
5	Total Comprehensive Income for the period	-8.06	-2.05	-	-11.61	-	-6.58
6	Equity Share Capital (Face value of Rs.10/-)	467.89	467.89	467.89	467.89	467.89	467.89
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-	-	-	-	-	-
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)-	-	-	-	-	-	-
a. Basic (not annualised*)	(0.17)*	(0.04)*	-	(0.25)*	-	0.14	
b. Diluted (not annualised*)	(0.17)*	(0.04)*	-	(0.25)*	-	0.14	

Notes:

1. The above financial results were approved by the Board of Directors Directors at their meeting held on 14th February 2024 and have been subjected to review by the Statutory Auditors of the company. The above results have been prepared in accordance with the Indian Accounting Standards-(Ind AS) as prescribed under Section 133 of the Companies Act 2013, read with Rule 3 of the Companies (Indian Accounting Standards) Rules, 2015 and Companies (Indian Accounting Standards) Amendment Rules, 2016.

2. The financial results are being forwarded to the Bombay Stock Exchange & also available on the company website <https://sip-industries.com>.

3. The company has taken under IBC code by the new management and the business is yet to commenced. Therefore the figures of corresponding previous year quarters are not considered.

For SIP Industries Limited
sd/-
SAMAIYAA ARULARASAN
Managing Director (DIN: 09407539)

Place: Chennai

Date: 14.02.2024



RAJ TELEVISION NETWORK LIMITED

Regd Office: No. 32, Poes Road, Second Street, Teynampet, Chennai- 600018

CIN: L92490TN1994PLC027709 E-mail: comp_sec@rajtvnet.in , Website: www.rajtvnet.in

Extract of Un-audited Financial Results for the quarter and nine months ended December 31, 2023

₹ in Thousands

S. No.	Particulars	Quarter Ended		Nine months ended	Year Ended
		31.12.2023 (Un-audited)	31.12.2022 (Un-audited)		
1	Total Income from operations (net)	396,560.86	170,691.35	904,251.68	854,487.35
2	Net Profit/ (loss) for the period (before tax, exceptional and/or extraordinary items)	(4,843.01)	(3,740.95)	(564.64)	16,511.40
3	Net Profit/ (loss) for the period (before tax, after exceptional items and/or extraordinary items)	(4,843.01)	(3,740.95)	(564.64)	16,511.40
4	Net Profit/ (loss) for the period after tax (after exceptional and/or extraordinary items)	(4,559.96)	(2,403.05)	(1,823.79)	11,252.34
5	Total comprehensive income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(4,559.96)	(2,403.05)	(1,823.79)	11,252.34
6	Paid-up Equity Share Capital (Face value of share is ₹ 5/- each)	259,566.72	259,566.72	259,566.72	259,566.72
7	Reserves (excluding Revaluation reserves)				733,904.92
8	Earnings Per Share (of Rs.5/- each) (Face value of share is ₹ 5/- each)				
1.	Basic	(0.04)	(0.01)	(0.04)	0.22
2.	Diluted	(0.04)	(0.01)	(0.04)	0.22

Note:

The above is an extract of the detailed format of Quarterly and Nine Months Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

The full format of the Quarterly and Nine Months Financial Results is available on the Stock Exchange websites www.nseindia.com and www.bseindia.com and also on the company's website www.rajtvnet.in

For Raj Television Network Limited
-Sd/-
M Raajhendran
Managing Director
DIN: 00821144

Place: Chennai

Date: February 14, 2024

OPG POWER GENERATION PRIVATE LIMITED

Registered Office : OPG Nagar Periya Olubapuram Village Nagaraja Kandigai, Madharapakkam Road Gummidiyondi

Thiruvallur 601201

CIN : U40109TN2005PTC055442

Phone : 044- 42911234/42992222

krishnan.r@opgpower.com

company.secretary@opgpower.com

STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER & NINE MONTHS ENDED DECEMBER 31, 2023

[Regulation 52 (8) read with Regulation 52 (4) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015]

SN	Particulars	Quarter ended		Year ended 31.12.2023
		Quarter ended 31.12.2022	Quarter ended 31.03.2023*	
1	Total Income from Operations	50,613.10	13,320.86	105,169.07
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	3,382.35	130.25	2,995.74
3	Net Profit / (loss) for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	3,382.35	130.25	1,858.93
4	Net Profit / (loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	2,791.39	24.60	1,335.51
5	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	2,793.22	23.63	1,342.83
6	Paid up Equity Share Capital	2,552.60	2,552.60	2,552.60
7	Reserves (excluding Revaluation Reserve)	82,663.54	76,496.29	76,958.97
8	Securities Premium Account	36,817.02	36,817.02	36,817.02
9	Networth	122,033.16	115,865.92	116,328.59
10	Outstanding Debt	24,222.24	26,895.37	33,773.12
11	Debt Equity Ratio	0.20	0.23	0.29
12	Earnings Per Share (of Rs. 1/- each) (for continuing and discontinued operations)-	10.94	0.10	5.23
1.	Basic:	10.94	0.10	5.23
2.	Diluted:	10.94	0.10	5.23
13	Capital Redemption reserve	-	-	-
14	Debenture Redemption reserve	375.00	8,248.40	8,248.40
15	Debt Service Coverage Ratio	-	3.38	0.82
16	Interest Service Coverage Ratio	-	4.96	3.42
				3.18

Note :
a) The above financial results have been reviewed by the audit committee and approved and taken on record by the Board of Directors at the meeting held on 14.02.2024.

b) The above is an extract of the detailed format of the Unaudited Financial Results for the quarter ended December 31, 2023 filed with BSE Ltd., under Regulation 52 of the SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results is available on the company's website at www.opgpower.com/investors and website of BSE Ltd., at www.bseindia.com

For and on behalf of the Board of Directors

Sd/-

D Sabarigireaswaran

Executive Director

DIN:08145279

Place: Chennai

Date: 14th February 2024

UNAUDITED FINANCIAL RESULTS FOR THE THIRD QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER 2023

(Rs. In Lakhs)

Sl. No.	Particulars	Quarter Ended		9 months ended 31.12.2023	9 months ended 31.12.2022	Year Ended 31.03.2023
3 months ended 31.09.2023	3 months ended 31.12.2022					

<tbl_r cells="7" ix="4" maxcspan="

